

## கிறிஸ்து பிறப்பு பகலில் திருப்பலி

### திருப்பலி முன்னுரை

மார்கழிப் பனி மண்ணை உறைய வைத்தாலும் மனுமகனின் பிறப்பு மனதை மகிழவைக்கும் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு இறை பாலகனுக்கு இதயத்தைத் தந்திட இன்றைய கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பரந்து விரிந்த இப்பாரினைப் படைத்த நம்

பரமனின் மைந்தன் பிறப்பெடுக்க - இப்

புவியில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்னவோ

மாட்டுத் தொழுவம்தான்

தாழ்ச்சியைத் தன்னிலே கொண்டவரல்லவா தமையன்

கோலோச்சும் மன்னர்கள்

கோபுரம் போல் உயர்ந்திருக்க

மன்னவனின் பிறப்பு அறிவிக்கப்பட்டது என்னவோ

கடையவர்களான இடையர்களுக்குத்தான்

எளிமையை அணிந்தவர் அல்லவா நம் இயேசு கிறிஸ்து.

குளிரும் பனியும் இதமாய்ப் போக

ஆநிறைகளின் ஓயாத சத்தம் கீதமாய் ஆக

தீவனத் தொட்டி தூணியாய் மாற

குத்தும் வைக்கோல் பஞ்சணையாய்ப் போக

இறைமகனே இங்கே மனிதனாய்ப் பிறப்பெடுக்க

“எருசலேமின் பாழ் இடங்களே ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்” என்று இறைவன் வழங்கும் மீட்பின் நற்செய்தியை அறிவிக்கிறார் எசாயா இறைவாக்கினர்.

போராட்டத்தைத் தருபவர் அல்ல இறைவன்

நமக்காகப் போரிடுபவர் நம் இறைவன்

துன்பத்தை துய்க்க விடுபவர் அல்ல

துன்பத்தில் துணையாய் வருபவர்

பாவத்தில் அமிழ்த்தாமல் மீட்க வருபவர்.

இன்றைய நற்செய்தியில், “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்” என்று இயேசுவின் பிறப்பைத் தெரிவிக்கிறார் யோவான் நற்செய்தியாளர்.

கறையேதும் இல்லா அன்னையிடமிருந்து

குறையேதும் இல்லா குணமைந்தன் பிறப்பார்

யாரும் கண்டறியா கடவுளை

கடவுள் தன்மை கொண்ட இறைமகனால்

இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவார்.

வண்ண விளக்குகளும், ஒளி சிந்தும் நட்சத்திரங்களும் கண்ணைக் கவரும் அன்றிக் கண்ணோட்டத்தை மாற்றாது. இறைமகன் இயேசுவின் எண்ணங்கள் இதயத்தில் ஒளியூட்ட இயேசுவின் பிறப்பு பெருவிழாவில், வரம் கேட்டு இப்பலியில் பங்கேற்போம்.

### இறைமக்களின் மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. திருமுழுக்கு யோவானால் சான்று பகரப்பட்ட ஒளியானவரே எம் இறைவா!

எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைப் பணியாளர்கள், இயேசுவின் முக ஒளியை உணர்ந்து, எளிமையான தாழ்ச்சியுடன் இறை வாழ்க்கையை மேற்கொள்ளவும், வாழும் கிறிஸ்துவாக மக்களுக்கு முன்செல்லவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தம் முக ஒளியைக் காட்டி மண்ணகத்தைப் புதுப்பிப்பவரே எம் இறைவா!

எம் நாட்டினை ஆளும் ஆட்சியாளர்கள், நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தைப் பேணவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த திட்டங்களைச் செயல்படுத்தி, மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட ஞானம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. மனிதரான வாக்காகிய இயேசுபாலகனே!

உம் பிறப்பு விழாவில் மகிழும் நாங்கள், உமக்கு விருப்பமான வாழ்வு வாழவும், எளியவர்களுக்காக, எளியவர்களோடு எங்கள் பொருள், நேரத்தைப் பகிர்ந்து கொண்டு அர்த்தமுடன் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மண்ணில் பிறப்பெடுத்த விண்ணக கதிரே!

எம் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதியும். இயேசுவின் பிறப்பால் குடும்பங்களில் மகிழ்ச்சி நிறைவாகவும், தொழில் முன்னேற்றம் அடையவும், தாழ்ச்சி, தயை குணம் நிரம்பவும், இதயத்தின் வேண்டுகைகள் இறைத் திருவுளத்தால் நிறைவேறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

**நன்றி : ஆசிரியை திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.**

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

[info.arulvaku@gmail.com](mailto:info.arulvaku@gmail.com); + 91 944 314 0660; [www.arulvaku.com](http://www.arulvaku.com)